எண்ணெய் வித்துக்கள் ஏற்றுமதி

* 315 வினா.—திரு. வி. கே. கோதண்டராமன் : மாண்புமிகு வேளாண்மைத்துறை அமைச்சர் தயவுசெய்து கீழ்க்கண்ட வினாக்களுக்கு விடையளிப்பாரா—

(அ) எண்ணெய் வித்துக்கள், எண்ணெய் எவ்வளவு நமது ராஜ்யத்திலிருந்து இதர ராஜ்யங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி ஆகிறது ?

(இ) 1957 முதல் 1966 வரை வருடவாரியாக எவ்வளவு ஏற்றுமதி ?

மாண்புமிகு திரு. ஏ. கோவிந்தசாமி : (அ) & (இ) : பேரவை முன் விவர அறிக்கை ஒன்று வைக்கப்பட்டுள்ளது.

* 316 வினா.—திரு. வி. கே. கோதண்டராமன் : மாண்புமிகு வேளாணமைத்துறை அமைச்சர் தயவுசெய்து கீழ்க்கண்ட வினாக்களுக்கு விடையளிப்பாரா—

(அ) 1960 முதல் 1966 வரை நமது ராஜ்யத்தில் கடலக்காய், எள்ளு முதலிய எண்ணெய் வித்துக்கள் உற்பத்தி எவ்வளவு ?

(இ) வெளி நாடுகளுக்கும், இதர ராஜ்யங்களுக்கும் ஏற்றுமதி எவ்வளவு ?

(உ) அதே போல் வெளியிலிருந்து இறக்குமதி உண்டா, விவரம் ?

மாண்புமிகு திரு. ஏ. கோவிந்தசாமி : (அ) முதல் (உ) வரை : பேரவைமுன் விவர அறிக்கை † ஒன்று வைக்கப்பட்டுள்ளது.

(அ) முதல் (உ) வரை : பேரவைமுன் விவர அறிக்கை ஒன்று வைக்கப்பட்டுள்ளது.

திரு. வி. கே. கோதண்டராமன் : விவரங்கள் கிடைக்கவில்லை என்றாலும், ரெயில் மூலம் போனது, கடல் மூலம் போனது இவற்றையெல்லாம் கணக்குப் பார்த்தால் 1965-66-ல் பத்தாயிரக் கணக்கான டன் அளவிற்கு எண்ணெய், கடலை இவை ஏற்றுமதியாகியிருக்கிறது. இவைகள் ஏற்றுமதியாவதால் இங்கு விலை உயர்ந்து இங்குள்ள மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். ஆகவே இதைக் குறைக்கக்கூடிய அளவிற்கு அல்லது இவற்றை அனுப்பாமல் நிறுத்தும் அளவிற்கு நடவடிக்கைகள் எடுக்க உத்தேசமுண்டா ?

மாண்புமிகு திரு. ஏ. கோவிந்தசாமி : 1965-66 வருஷங்களில் வெளிநாடுகளுக்கு போகக் கூடாது என்ற கட்டுப்பாடு இருந்து கொண்டிருக்கிறது. விலைவாசி இறங்குகிறபோது வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வது, விலைவாசி உயரும்போது கட்டுப்பாடு செய்ய வேண்டிய அவசியம் ஏற்படுகிறது.

---

* 134–138-ம் பக்கங்களில் I-ம் இணைப்பாக அச்சிடப்பட்டுள்ளது.

† 139–140-ம் பக்கங்களில் II-ம் இணைப்பாக அச்சிடப்பட்டுள்ளது.

திரு. கே. பி. எஸ். மணி : எண்ணெய் வித்துக்கள் ஏற்றுமதி சம்பந்தப்பட்ட எல்லா நடவடிக்கைகளும் நம் மாநில சர்க்காரின் நிர்வாகப் பொறுப்பிலிருக்கிறதா அல்லது மத்திய சர்க்கார் உத்தர விற்கிணங்க அனுப்பவேண்டிய சூழ்நிலை இருக்கிறதா ?

மாண்புமிகு திரு. ஏ. கோவிந்தசாமி : சுங்க எல்லையைத் தாண்டிய பகுதிகளுக்கு மட்டும் அனுப்பும் அதிகாரம் மத்திய அரசாங்கத்தினுடைய பொறுப்பில் இருக்கிறது. மற்றபடி இராஜ்யங்களுக்கு அனுப்ப இராஜ்ய அரசாங்கம் அனுமதிக்கிறது.

THIRU B. VENKATASWAMY : May I know which areas are producing the maximum quantity of gingelly and groundnuts in our State?

மாண்புமிகு திரு. ஏ. கோவிந்தசாமி : வட ஆர்க்காடு, செங்கல் பட்டு, தென் ஆர்க்காடு, சேலம்.

திரு. வி. கே. கோதண்டராமன் : உற்பத்தியும் குறைந்திருக் கிறது, வெளி மாநிலங்களிலிருந்து இறக்குமதி செய்வதும் குறைந்திருக்கிறது. அப்படியிருக்க 1965-66-லும், அதற்கு முன்னலும் எவ்வளவு ஏற்றுமதி செய்யப்பட்டதோ அதைவிட இரண்டு மடங்கு ஏற்றுமதி செய்யப்பட்டிருக்கிறது என்றால் இதன் விளைவு என்னவது? நாம் கொடுக்கவில்லை என்பதால் அவர்களும் கொடுக்க மாட்டேன் என்கிறார்கள் என்று சொன்னல் போதாது. சர்ப்ளஸை நாம் வாங்குகிறோம். டெஃபிஸிட் இருக்கும்போதும் இரண்டு மடங்கு அனுப்புவது சரியா ?

மாண்புமிகு திரு. ஏ. கோவிந்தசாமி : ஏற்றுமதி செய்வதைத் தடுத்திருக்கிறோமே தவிர அதை ஊக்குவிக்கவில்லை.

திரு. ஏ. கோ. பாலகிருஷ்ணன் : இங்கிருந்து ஏற்றுமதியாகும் இந்தப் பொருள்கள் நம் தேவைக்குப் போக மிச்சமானதை ஏற்றுமதி செய்கிறார்களா? அல்லது அவர்கள் தேவைக்கு ஏற்ற வாறு ஏற்றுமதி செய்கிறார்களா?

மாண்புமிகு திரு. ஏ. கோவிந்தசாமி : நம் தேவைக்கு அதிக மானதைத்தான் ஏற்றுமதி செய்கிறோம். ஏற்றுமதி செய்தால் விலை உயர்வு கிடைக்கும் என்று விவசாயிகள் ஏற்றுமதி செய்வதை விரும்புகிறார்கள். ஏற்றுமதி செய்வதால் வாங்கிச் சாப்பிடு கிறவர்கள் அதிக விலை காரணமாக பாதிக்கப்படுகிறார்கள். தென் ஆர்க்காடு மாவட்டத்தில் மணிலா பயிரிடும் விவசாயிகள் ஏற்றுமதி செய்வது நல்லது என்று விரும்புகிறார்கள். பொள்ளாச்சியிலும் ஏற்றுமதி செய்யவேண்டுமென்று விரும்புகிறார்கள். அப்படிச் செய்வதால் எண்ணெய், பிண்ணாக்கு இவைகளின் விலை ஏறுகிறது. ஆகவே ஏற்றுமதி செய்வது சரியல்ல என்ற கோரிக்கையும் வருகிறது. இரண்டையும் பரிசீலனை செய்து நம் நாட்டு மக்கள் பாதிக்கப்படாத அளவில் பார்த்துக் கொள்கிறோம். இன்றைய நிலையில் ஏற்றுமதி செய்யவில்லை.

திரு. எம். பூபதி : எண்ணெய், எண்ணெய் வித்துக்கள் சுற்று மாநிலங்களுக்கு அனுப்புகிற அந்த வியாபாரத்தை தனிப் பட்டவர்களுக்கு விடுவதன் மூலம் விவசாயிகள் அடையும் வசதி பாதிக்கப்படுவதால் அதை சர்க்காரே எடுத்து நடத்த யோசனை செய்யுமா ?

மாண்புமிகு திரு. ஏ. கோவிந்தசாமி : தற்சமயம் அந்த யோசனை இல்லை. தனிப்பட்டவர்கள்தான் நடத்திக் கொண்டிருக் கிறார்கள்.

திரு. கரு. சீமைச்சாமி : இந்த எள் உற்பத்தி 1960-61-ல் 41,780 டன் என்றும் 1965-66-ல் 35,650 டன் என்றும் இருக்கிறதே. இப்படி கிட்டத்தட்ட 6,000 டன் குறைவுக்குக் காரணமென்ன? இந்த உற்பத்தியைப் பெருக்க என்ன நடவடிக்கைகள் எடுக்கப்படு கின்றன?

மாண்புமிகு திரு. ஏ. கோவிந்தசாமி : மழை போன்ற மற்ற வசதிகள் இல்லை, ஊக்கம் குறைவு இவை காரணமாக உற்பத்தி குறைந்திருக்கிறது.

திரு. தா. விஜயராஜ் : எண்ணெய் வித்துக்களுக்குக் குறைந்த பட்ச விலையை அரசாங்கம் நிர்ணயிக்குமா ? தடை விதிக்கும் போது வசதி படைத்தவர்கள் குறைந்த விலையில் விவசாயிகளிடம் இருந்து வாங்கி பிறகு இந்தக் கட்டுப்பாடு தளர்த்தப்படும்போது கூடிய விலைக்கு விற்று பெரும் லாபம் அடைகிறார்கள். ஆகவே, அதற்குத் தடை விதிக்கும் நோக்கம் இருக்கிறதா அல்லது குறைந்த பட்ச விலை நிர்ணயிக்கப்படுமா?

மாண்புமிகு திரு. ஏ. கோவிந்தசாமி : மூலக் கேள்விக்கும் இதற்கும் தொடர்பில்லை. இந்தக் கேள்வியில் விலை நிர்ணயம் பற்றி எழவில்லை.

திரு. வி. கே. கோதண்டராமன் : இதர மாநிலங்களில் இருக்கக் கூடிய வியாபாரிகள் நினைத்தால் இங்குள்ள மார்க்கெட்டை திடீரென்று டவுனாக்கிவிடுவது அல்லது ரெயில் செய்து விடுவது என்றிருப்பதோடு கூட, இங்கிருந்து குறைந்த விலைக்கு வாங்கி வெளிநாடுகளுக்கு அனுப்பி கொள்ளை லாபம் சம்பாதிக்கிறார்கள். அதனால் நம் நாட்டு மக்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்பதை உத்தேசித்து இதற்கு விலை நிர்ணயம் செய்ய உத்தேசம் உண்டா?

மாண்புமிகு திரு. ஏ. கோவிந்தசாமி : திருவண்ணாமலை தொகுதி உறுப்பினர் அவர்களுக்கு அளித்த பதிலைத்தான் திரு. கோதண்ட ராமன் அவர்களுக்கும் சொல்லவேண்டியிருக்கிறது. மூலக்கேள்வி யில் இருந்து விலை நிர்ணயம் பற்றிய கேள்வி எழவில்லை. தனிக் கேள்வி வேண்டும்.

திரு. கே. விநாயகம் : எண்ணெய், எண்ணெய் விதை ஏற்றுமதி ஓ.ஜி.எல்., ஓப்பண் ஜெனரல் லைசென்ஸ் அடிப்படையில் வெளி நாடுகளுக்குப் போவது அதைச் செய்ய நமக்கு எந்தவித

1963 மார்ச் 25]

அதிகாரமும் இல்லை. ஏற்றுமதி செய்வதால் அன்னியச் செலாவணி நம் தேசத்திற்கு வருகிறதென்பது அமைச்சர் அவர்களுக்குத் தெரியுமா ?

மாண்புமிகு திரு. ஏ. கோவிந்தசாமி : அன்னியச் செலவாணி கிடைப்பது என்பது உண்மை. ஏற்றுமதி செய்வதால் விவசாயி களுக்கும் ஆதாயம் இருக்கிறது என்பதும் தெரியும். ஆனால் விலைவாசி கணிசமாக உயரும்போது சாப்பிடுகிறவர்கள் பாதிக்கப் படுகிறார்கள் என்ற நிலையில் உற்பத்தி குறைந்திருக்கிற நோத்தில் அதைக் கட்டுப்படுத்த வேண்டிய நிலை ஏற்படுகிறது. இப்போது குறைந்துதான் இருக்கிறது. நான்காவது திட்டத்தில் 5 லட்சத்து 24 ஆயிரம் கூடுதல் விளைச்சல் விளைய பாக்கேஜ் ப்ரோக்ராம் கீழ் திட்டம் வகுத்திருக்கிறோம். உற்பத்தி அதிகமாகும்போது வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும்போது விவசாயிகளுக்கும் நன்மை கிடைக்கும், அன்னிய செலாவணி கிடைக்கவும் வாய்ப்பிருக்கிறது.

நத்தம் அரிசனங்களுக்கு வீட்டு மனைகள்

* 317 வினா.—திரு. பெ. மலைச்சாமி : மாண்புமிகு தாழ்த்தப் பட்டோர் நல, செய்தித்துறை அமைச்சர் தயவுசெய்து கீழ்க் கண்ட வினாக்களுக்கு விடையளிப்பாரா.—

(அ) மதுரை மாவட்டம், வேலூர் வட்டத்தைச் சேர்ந்த நத்தத்தில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு வீட்டு மனைகள் வழங்கிய போது, வீடுகள் உள்ளவர்களுக்கும் மனைகள் வழங்கப் பட்டுள்ளதா ? மு.ப. 9·30.

(இ) ஆம் எனில், அதன் மேல் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன ?

மாண்புமிகு டாக்டர் (திருமதி) சத்தியவாணிமுத்து : (அ) இல்லை.

(இ) கேள்விக்கு இடமில்லை.

திரு. பெ. மலைச்சாமி : தலைவர் அவர்களே, அமைச்சரவர்கள் இல்லை என்று சொன்னார்கள். அது என்னுடைய தொகுதியாக இருக்கும் காரணத்தால், பலருக்கு மனை வழங்கியிருக்கின்றார்கள். மீண்டும் அதை ஆய்வு செய்து அமைச்சரவர்கள் தக்க நடவடிக்கை எடுத்து வீடு இல்லாதவர்களுக்கு வீட்டு மனைகள் அளிக்கும் சூழ்நிலையை உருவாக்குவார்களா ?

மாண்புமிகு டாக்டர் (திருமதி) சத்தியவாணிமுத்து : அங்கு 3.4 ஏக்கர் புறம்போக்கு நிலம் கையகப்படுத்தப்பட்டு 48 பேருக்கு பட்டா போட்டு கொடுத்திருக்கிறார்கள். அதில் 49 பேருக்கு கொடுக்கவேண்டும் என்று இருந்தது. ஒருவர் வராததால் 48 பேர் களுக்கு கொடுக்கப்பட்டது. யார் யாருக்கு கொடுக்கவேண்டும் என்ற பட்டியலை வில்லேஜ் அதிகாரியும் பஞ்சாயத்து உறுப்பினர் களும் 12 அரிசன உறுப்பினர்களும் அங்கேயிருந்து பட்டியலைத் தயாரித்திருக்கிறார்கள். வீடு இருப்பவர்களுக்கு கொடுத்ததாகத்